



ලංකානු ධූවේ ගැසට් පත්‍රය

අංක 11,103—1957 අප්‍රේල් 5 වැනි සිකුරාදා—5 4 1957

(ආණ්ඩුවේ බලය පිට ප්‍රසිද්ධ කරන ලදී)

III වැනි කොටස—ඉඩම්

(එක් එක් කොටස වෙන වෙනම බැඳ තබා ගත හැකි වීම පිණිස පිටු අංක යොදා ඇත්තේ වෙන වෙනම එක් එක් කොටසට ගැලපෙන පරිද්දෙනි)

පිට	ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීන් විසින් ඉඩම් විකිණීම	පිට	ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීන් විසින් ඉඩම් විකිණීම
ඉඩම් නිරවුල් කිරීම පිළිබඳ දැන්වීම් —		ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීන් විසින් ඉඩම් විකිණීම —	
ප්‍රාරම්භක දැන්වීම්	—	බස්නාහිර පළාත	—
අවසාන නිශේශ	—	මධ්‍යම පළාත	—
ආණ්ඩුවේ ඒජන්තවරුන් විසින් ඉඩම් විකිණීම —		දකුණු පළාත	—
බස්නාහිර පළාත	—	උතුරු පළාත	—
මධ්‍යම පළාත	—	නැගෙනහිර පළාත	—
දකුණු පළාත	—	වයඹ පළාත	—
උතුරු පළාත	—	උතුරු මැද පළාත	—
නැගෙනහිර පළාත	—	ඌව පළාත	—
වයඹ පළාත	—	සබරගමු පළාත	—
උතුරු මැද පළාත	—	ඉඩම් රජයට ගැනීම පිළිබඳ දැන්වීම්	481
ඌව පළාත	—	ඉඩම් සංවර්ධන ආඥාපනත යටතේ දැන්වීම්	—
සබරගමු පළාත	—	ඉඩම් නිදහස් කිරීම පිළිබඳ දැන්වීම්	485
		ඉඩම් පිළිබඳ විවිධ දැන්වීම්	485
		ඉඩම් හිමි ගැමි ක්‍රමය යටතේ ඉඩම් දීම	—

ඉඩම් රජයට ගැනීම පිළිබඳ දැන්වීම්

අංකය ඡේ 56 ඒ ඇෆ් 313, ආර්/කිව් 143

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතෙන් විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතෙන් 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිසාවේ කොළඹ නාගරික සීමාව තුළ ග්‍රැන්ඩ්පාස් හි පිහිටි හරාර්ස් අඩි 2,500ක් පමණ විශාල ග්‍රැන්ඩ්පාස් පාරේ වරිපනම් අංක 371 දරණ ඉඩම් කොටස, ඊට මායිම් —

උතුරට ලෙයාර්ඩ්ස් බ්‍රෝඩ්වේහි වරිපනම් අංක 22, 23 සහ 26 දරණ ඉඩම්, නැගෙනහිරට ග්‍රැන්ඩ්පාස් පාරේ වරිපනම් අංක

* 373 දරණ ඉඩම, දකුණට ග්‍රැන්ඩ්පාස් පාර, බස්නාහිරට ග්‍රැන්ඩ්පාස් පාරේ වරිපනම් අංක 365 දරණ ඉඩම

සී පී ද සිල්වා, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1957 මාර්තු 8 වැනි දින, කොළඹ

අංකය ඡේ 56 ඇෆ් 113, ආර්/කිව් 124

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතෙන් විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතෙන් 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිසාවේ කොළඹ මුදල්කුමාරයෝ කොට්ඨාශයේ කෝට්ටේ පළාත් ආණ්ඩු සභා සීමාව තුළ නාවල පිහිටි ද මෙල් පාරේ වරිපනම් අංක 28 දරණ ද මෙල් වත්ත නම් ඉඩමෙන් පර්චස් 373ක් විශාල කැබැල්ලට මායිම් —

අංකය කිවි එ 332/පේ 56 ඊ 557

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ (සංශෝධන) පණතින් සංශෝධනය කළ පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

උතුරට නිමලාවනි පැලමේකුඹුර අයිතිකම් කියන ද මෙල් පාරේ වරිපනම් අංක 30 දරණ නාවල වත්ත, නැගෙනහිරට ඇලන් පෙරේරා මහත්මිය අයිතිකම් කියන කොස්වත්තේ 2 වැනි පවු මාවතේ වරිපනම් අංක 33 දරණ කුරුපුවත, දකුණට නුතලරාජා අයිතිකම් කියන ද මෙල් පාරේ වරිපනම් අංක 26 දරණ එම ඉඩමේ කැබැල්ලක්, බස්නාහිරට ද මෙල් පාර

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 ජූලි 6 වැනි දින,
කොළඹ

කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනැ කෝරළේ වානද්‍රවාඩේ පිහිටි අක්කරයක පමණ විශාලකම් ඇති දවටගහවත්ත යෑ ඉඩම, ඊට මායිම් —

උතුරට සහ නැගෙනහිරට වානද්‍රවාඩ-ගම්පොළගෙදර ගම්සභා පාර, දකුණට වානද්‍රවාඩේ ඇස් එ' ජෝම්පි පෙරේරා අයිතිකම් කියන ඉඩම, බස්නාහිරට පැලහැල කේ ජේ පෙරේරා අයිතිකම් කියන තෙල්කැකුණේවත්ත යන ඉඩම

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1957 මාර්තු 17 වැනි දින
කොළඹ

අංකය ඇල් එච්/එ 580

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබා ගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිසාවේ සල්පිටි කෝරළේ මහරගම පිහිටි මහමෙහවත්ත නම් ඉඩමෙන් රුඩ් 3ක් පමණ විශාල කැබැල්ල, ඊට මායිම් —

උතුරට රජයේ අභ්‍යාස විද්‍යාලයේ පිරිමි නෝවාසිකාගාරය, නැගෙනහිරට ඉහත හි රජයේ නෝවාසිකාගාරයේ ශ්‍රීවලට යන පාර, දකුණට රජයේ නෝවාසිකාගාර ශ්‍රීං සහ වසි ඒ කුලසේන මහතා අයිතිකම් කියන කුඹුරු, බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කැබැල්ල

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1957 ජනවාරි 9 වැනි දින,
කොළඹ

අංකය කිවි එ 329/පේ 56 ඊ 539

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනැ කෝරළේ බෝපගම පිහිටි අක්කර 2 ක පමණ විශාලකම් ඇති කැටගහවත්ත තොහොන කැටකැලගහවත්ත යන ඉඩම (බෝපගමට ඇති පාර හැර), ඊට මායිම් —

උතුරට සහ නැගෙනහිරට කේ ඩබ්ලිව් පිරිස් අප්පුහාමි සහ ඇල් එ' මුම්පි සිංඤ්ඤා අයිතිකම් කියන ඉඩම, දකුණට ගලපිටියාවකුඹුර යන ඉඩම, බස්නාහිරට එච් ඩබ්ලිව් පීටර් සිංඤ්ඤා සහ අනිත් අය අයිතිකම් කියන ඉඩම

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1957 මාර්තු 17 වැනි දින
කොළඹ

කළුතර දිස්ත්‍රික්කයේ රයිගම් කෝරළයේ ගල්පහ ගමේ පිහිටි අක්කර 1 3/4ක් පමණ ප්‍රමාණය ඇති එදුරුසුරියගේ ඉරවල්ල හීන් ඉරවල්ල නමැති ඉඩම කපිරිය, ඊට මායිම් —

උතුරට ඌරගොඩවත්ත නමැති ඉඩම, නැගෙනහිරට මුදුලිගෙ ඉරවල්ල නමැති ඉඩම, දකුණට පී ඩබ්ලිව් ඩී පාර, බටහිරට මහ ඉරවල්ල නමැති ඉඩම

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය .පේ 56 ඊ 465

1957 මාර්තු 17 වැනි දින,
කොළඹ

අංකය ඇල්එ/එ 66

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතේ සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ 1 වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

ශාච්ඡිකයෙක් කඩවන සතර තුළ බටදුට ගම් මුලාදානි වසමේ බටදුට නමැති ගමේ පිහිටි සුපියගහවත්ත නොහොත් හරුමානිස්ගෙ වත්ත සහ වැලිවත්ත යන ඉඩම්වලින් අක්කර 1ක පමණ ප්‍රමාණය ඇති ඒකාබද්ධ ඉඩම් කැබලි තුනක්, ඊට මාසිම් —

උතුරට ශාල්-උඩුගම ප්‍රසිධ මහපාර, නැගෙනහිරට ආරාධනාවට සහ පන්සලට යන පාර, දකුණට පන්සල් වත්ත, බස්නාහිරට වෙදගෙවත්ත නමැති ඉඩම

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 56 ඊ 443
1957 මාර්තු 4 වැනි දින
කොළඹ

ශාච්ඡිකයෙක් කඩවන සතර තුළ බටදුට ගම් මුලාදානි වසමේ මැද විදියේ වරිපනම් අංක 44 යනුවෙන් හැඳින්වෙන අ 0, රු 0, ප 32.19ක ප්‍රමාණය ඇති "ෆ්පර්ස්" නමැති ඉඩම, ඊට මාසිම් —

උතුරට මැද විදියේ වරිපනම් අංක 46 දරණ ඉඩම, නැගෙනහිරට වරිපනම් අංක 1 දරණ ඉඩම, කුඩාමෝදරබේ විදිය, දකුණට 'කලෙයර්' කුඩාමෝදරබේ විදිය, බස්නාහිරට මැද විදිය

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 56 ඒ එෆ් 487
1957 මාර්තු 17 වැනි දින,
කොළඹ

අංකය ඇල් ඒ 1113

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

ශාච්ඡිකයෙක් බෙන්තර වලල්ලාවිටි කෝරළේ පිහිටි කහගම ගම් මුලාදානි වසමේ පිහිටි කහගම නමැති ගමේ පිහිටා ඇති හල්ගහදෙල, සහ මහකුඹුර නමැති ඉඩම් වලින් අ 1, රු 1, ප 28.69ක මුළු ප්‍රමාණය ඇති ජනන සඳහා මාසිම් වලින් හැඳින් වෙන ඉඩම් කැබලි 7 (හතක්) —

- (1) හල්ගහදෙල—උතුරට නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්, දකුණට ඇල
- (2) හල්ගහදෙල—උතුරට සහ දකුණට ඇල, නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්
- (3) හල්ගහදෙල—උතුරට ඇල, නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්
- (4) මහවෙලකුඹුර—උතුරට හල්ගහදෙල නමැති ඉඩම, නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්, දකුණට ඇල
- (5) මහවෙලකුඹුර—උතුරට ඇල, නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්, දකුණට වැවගම දුපත නමැති ඉඩම
- (6) මහකුඹුර—උතුරට ගොඩුල්ලෙවත්ත නමැති ඉඩම, නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්, දකුණට ඇල
- (7) මහකුඹුර—උතුරට ඇල, නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්, දකුණට මහවැව්ගමදුපත නමැති ඉඩම

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1957 මාර්තු 17 වැනි දින
කොළඹ

අංකය එල් ඒ/ඒ 70

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ 1 වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

ශාච්ඡිකයෙක් යාපනය ආදායම් පාලක නිලධාරී නැතහොත් ප්‍රදේශයේ යාපනය නගර සභා සීමාව තුළ තුන්වන නගර සභා ඡන්ද කොමසාරිස් බීච් රෝඩ්හි පිහිටා ඇති මුළු ප්‍රමාණයෙන් අක්කර 0, රු 2, ප 778ක පමණැති වරිපනම් අංක 111 හා 111/9 දරණ ඉඩම් කැබලි දෙකය —

වරිපනම් අංක 111 දරණ ඉඩම, උතුරට එච් පී විලියම්ස් මහත්මිය හිමිකම් කියන ඉඩමද, නැගෙනහිරට අප්පරේච් පාරද, දකුණට බීච් රෝඩ් එකද, බස්නාහිරට මාවතද මාසිම් වී ඇත
වරිපනම් 111/9 දරණ ඉඩම, උතුරට වෛද්‍යාචාර්යය, ඒ බී සී ජෙ.රෙයි මහතා හිමිකම් කියන ඉඩමද, නැගෙනහිරට වෛද්‍ය චායරිය එස් සුබ්‍රමානියම් මහතා හිමිකම් කියන ඉඩමද, දකුණට බීච් රෝඩ් එකද, බස්නාහිරට අප්පරේච් පාරද මාසිම් වී ඇත

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 56 ඒ ඇෆ් 426
1956 දෙසැම්බර් 12 වැනි දින
කොළඹ

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලපොරොත්තුවන ඉඩමේ විස්තර —
මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩබුලත්ගමුව නොවිදාගයේ අඹගමුව කෝරළේ හැටන්-දික්මය නගර සභා සීමාව තුළ හැටන්හි කොවිදාග අංක 5ට අයත් කඩමන්තිය සහ බන්බාර් තුළ පිහිටි බන්බාර් පාරේ වරිපනම් අංක 1,029න් කොටසක් වූ බන්බාර් වත්තෙන් ප්‍රමාණයෙන් අ 0, රු 0, ප 25 ක් වූ මුලික ජ්ලාන් නො ඒ 2,399, ලොව අංක 1 යනුවෙන් මැන විස්තර කරන ලද දුනට සීමාසහිත දික්මය හෝ සමාගම විසින් අයිතිවාසිකම් කියනු ලබන ඉඩම් කැබල්ල ඒජන්තවරු ජෝර්ජ් ස්ටුවර්ට් සහ සමාගම, නැ පෙ 151, කොළඹ

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 මැයි 16 වැනි දින පෙරවරු 11ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1957 මැයි 9 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ භාවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

තවද ඒ ඉඩම සම්බන්ධව ඔවුන්ගේ අයිතිවාසිකම් තහවුරු කර ගැනීම පිණිස සහ එකී ඉඩම ගැන ඔවුන් විසින් ඉල්ලනු ලබන වන්දි මුදල් ප්‍රමාණය සම්බන්ධවද ඇති සියලුම ඔප්පු සහ ලියකියවිලි ද මේ කරුණු සම්බන්ධව පවත්වනු ලබන විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි

වී පී ඒ පෙරේරා,
ආණ්ඩුවේ උප ඒජන්තතුන

1957 අප්‍රේල් 1 වැනි දින,
කව්වේරිය, මහනුවර

අංකය ඇල් බී 2208—ජේ/ඇල් ජී/535/53

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් රජය සන්තක කිරීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධිත වූ 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

අංක ඒ 1,568 දරණ මූලික ප්ලානය පිහිටීම—මාතර දිස්ත්‍රික්කයේ ගඟබොඩ පත්තුවේ බැන්දෙවතුගොඩ නමැති ගම

කැබැල්ල 1

ඉඩමේ නම පන්ගන්වලදෙකිය, විස්තර කුඹුර, අයිතිකම් කියන්නෝ හි ජේ ලියනපතිරන, හි බී ලියනපතිරන, ඇල් පී සුමනහාමි, ඇල් පී ගිරාරහාමි, සි බඩුන්හාමි සහ සි හින්නිඅප්පුහාමි, හෙට්ටියවල, පුහුල් වැල්ල, සි හින්නිහාමි, සි අන්දරයස්, සි හින්හාමි සහ සි මේරිහාමි, යෝදකන්දිය, තිස්ස සහ සි මැනික්හාමි, ඉත්තදෙමලිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 36

කැබැල්ල 2

ඉඩමේ නම උන්ගන්වලදෙකිය, විස්තර බැදු ප්ලාන් කොටසක් ඇතුළත්ව ඇති කුඹුරක්, අයිතිකම් කියන්නෝ හි ජේ ලියනපතිරන, හි බී ලියනපතිරන, ඇල් පී සුමනහාමි, ඇල් පී ගිරාරහාමි, සි බඩුන්හාමි සහ සි හින්නිඅප්පුහාමි, හෙට්ටියවල, පුහුල් වැල්ල, සි හින්නිහාමි, සි අන්දරයස්, සි හින්හාමි සහ සි මේරිහාමි, යෝදකන්දිය, තිස්ස සහ සි මැනික්හාමි, ඉත්තදෙමලිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 069

කැබැල්ල 3

ඉඩමේ නම පරණවත්ත, විස්තර බැදු ප්ලාන් කොටසක් ඇතුළත්ව ඇති (වැවිල්ලක් නැති) වත්තක්, අයිතිකම් කියන්නා කේ පෙහිරිස්, හෙට්ටියවල, ප්‍රමාණය අ 0, රු 0 ප 038

එකතුව අ 0, රු 0, ප 413

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 මැයි 20 වැනි දින පූර්වභාග 10ට මාතර කව්වේරියේදී මා සම්මුඛව විය යුතුයි

තවද 1957 මැයි 11 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ භාවිත් මා වෙත තමන් විසින් හෝ තමන්ගෙන් ලියවිල්ලකින් බලයලත් අයවලුන් විසින් හෝ ඉහත කී අන්දමට පිටපත් දෙකක් සහිත වූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

වී රුමනාදන්,
ආණ්ඩුවේ උප ඒජන්තතුන

1957 මාර්තු 30 වැනි දින,
කව්වේරිය, මාතර

අංකය ජේ 55 එච් 395/එල් හි 7550

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

උපලෙඛනය

අංක 216 දරණ අවසාන ගම් සිතීමේ අංක 3 දරණ අතිරේකය ගම—වෙලදගොඩ

කැබැල්ල 377

ඉඩමේ නම අලවතුගොඩවත්තකැල්ල, අලවතුගොඩවත්ත විස්තර අවුරුදු 30-40 පොල්ගස් 49 අවුරුදු 2-5 පොල්ගස් 16, අවුරුදු 5-8 දෙහි, දෙඩම් ආදිය ගස් 7, අවුරුදු 5-8 පුවක්ගස් 2කින්ද යුත් හා සර්ව ගොඩනැගිල්ලකින්ද යුත් ගෙවත්ත, අයිතිකම් කියන්නා හී සී, අබේවික්‍රම, කෝන්ගල, හක්මන, ප්‍රමාණය අ 1, රු 0, ප 394

කැබැල්ල 378

ඉඩමේ නම අලවතුගොඩවත්තකැල්ල අලවතුගොඩවත්ත විස්තර වැවිලි රහිත ඉඩමක්, අයිතිකම් කියන්නා හී සී අබේවික්‍රම, කෝන්ගල, හක්මන, ප්‍රමාණය අ 0, රු 0, ප 65

කැබැල්ල 379

ඉඩමේ නම අලවතුගොඩවත්තකැල්ල, අලවතුගොඩවත්ත, විස්තර වැවිලි රහිත ඉඩමක්, අයිතිකම් කියන්නා හී සී අබේවික්‍රම, කෝන්ගල, හක්මන, ප්‍රමාණය අ 0, රු 0, ප 46

එකතුව අ 1, රු 1, ප 105

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 මැයි 21 වැනි දින උදේ 10 30ට කිරිම ගම්බද උසාවියේදී මා සම්මුඛව විය යුතුයි

තවද, 1957 මැයි 10 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ භාවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

ටී ඇම් හී වික්‍රමසිංහ,
ආණ්ඩුවේ උප ඒජන්ත තුන

1957 මාර්තු 18 වැනි දින,
කව්වේරිය, හම්බන්තොට

අංකය ඇල් ඒ 3501/ජේ 55 ඇල් ජී 246

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුල් ප්ලාන් නො ඒ 1,475 ගම—ඉරවිටකුලම

කැබැල්ල 1

ඉඩමේ නම ඇහැලගමවත්ත නල්ගමවත්ත, විස්තරය අවුරුදු 30කට වඩා වයස ඇති පොල්ගස් අඩංගු ඇති පොල් වත්ත, අයිතිකම් කියන්නා වර්ණකුලසූරිය අල්කන්ඩාර් පරනාන්දු ඉරවිටකුලම, මාදම්පේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 81

කැබැල්ල 2

ඉඩමේ නම ඇහැලගහවත්ත, නල්ගහවත්ත, විස්තරය අවුරුදු 30කට වඩා වයස ඇති පොල්ගස් 5ක් අඩංගු ඇති පොල්වත්ත අයිතිකම් කියත්තා වර්ණකලසුරිය අල්කනා ඩාර් පරනාන්දු ඉරට්ට කුලම මාදම්පේ ප්‍රමාණය අ 0, රු 0, ප 174

කැබැල්ල 3

ඉඩමේ නම ඇහැලගහවත්ත, නල්ගහවත්ත, විස්තරය අවුරුදු 30කට වඩා වයස ඇති පොල් ගහක් අඩංගු ඇති පොල්වත්ත, අයිතිකම් කියත්තා පොරුකොටගේ අනන්තාසියා ප්‍රනාන්දු, ඉරට්ටකුලම, මාදම්පේ, ප්‍රමාණය අ 0, රු 0 ප 43

කැබැල්ල 4

ඉඩමේ නම කොහොඹගහවත්ත, විස්තරය අවුරුදු 30කට වඩා වයස ඇති පොල්ගස් 5ක් සහ අවුරුද්දක් වයස ඇති මිහඟක්ද අඩංගු ඇති පොල්වත්ත, අයිතිකම් කියත්තා හන්දුන් පතිරෝන් නෙහේලාගේ පොසිනෝනා, ඉරට්ටකුලම, මාදම්පේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 44

කැබැල්ල 5

ඉඩමේ නම කොහොඹගහවත්ත, විස්තරය අවුරුදු 30කට වඩා වයස ඇති පොල්ගස් 10ක්ද, අවුරුදු 15, 5ක් - සහ එකක් වයස ඇති අඹගස් 3ක්ද, අවුරුදු 10ක් වයස ඇති කිතුල් ගස් 2ක් සහ අවුරුදු 15ක වයස ඇති කපු ගහක්ද අඩංගු ඇති පොල් වත්ත, අයිතිකම් කියත්තා රුපසිංහ ආරච්චිගේ සිරෝනෝනා, බරලන් කච්චුව, මුන්දල, ප්‍රමාණය අ 0, රු 0, ප 134

කැබැල්ල 6

ඉඩමේ නම කොහොඹගහවත්ත, විස්තරය අවුරුදු 30කට වඩා වයස ඇති පොල් ගස් 13ක්ද, අවුරුදු 20ක් වයස ඇති පොල් ගහක්ද, අවුරුදු පහක් වයස ඇති පොල් ගහක් සහ අවුරුදු 10ක් වයස ඇති අඹගහක්ද අඩංගු ඇති පොල් වත්ත, අයිතිකම් කියත්තා හි එච් එච් පෙරේරා, ඉහලගම, මාදම්පේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 198

එකතුව අ 0, රු 1, ප 274

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 මැයි 9 වැනි දින පෙරවරා 11 30ට මාදම්පේ ගම්කායඝී සභා කන්තෝරුවේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1957 මැයි 2 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකින් දැනුම්දිය යුතුයි

හි ජේ ඇෆ්ප් හි ලියනගේ, ආණ්ඩුවේ උප ඒජන්තවැන

1957 මාර්තු 27 වැනි දින, කච්චේරිය, පුත්තලම

ඉඩම් නිදහස් කිරීම පිළිබඳ දැන්වීම්

අංකය ඇල් හි 4793—ඇල් ආර් ම/ඒ පි ඇල්—4952—පේ 54— ඇල් 244

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා තේරුම් ගතයුතුය) 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබා ගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 (1) වැනි වගන්තිය යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් ඍලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත් එකී ආඥාපණත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

හි පී ද සිල්වා, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1957 පෙබරවාරි 20 වැනි දින කොළඹ

උපලෙඛනය

මූලික ඒලැන් නො ඒ 2 381 ගම—කරගඳුන්ගල (කොටසක්) කර හඳුන්ගල කොට්ඨාශ අංක 5 සහ සොයිසාකැලේ කොට්ඨාශ අංක 7

කැබැල්ල 1

ඉඩමේ නම ගෙදරගාවකුඹුර නොහොත් දලුගහමුලකුඹුර නොහොත් ගොරකහගෙදණිය කුඹුර, වරිපනම් අංක 18න් කොටසක්, විස්තර කුඹුර, අයිතිවාසිකම් කියන්නී බලන්ගොඩ ලංකාබරණ වත්තේ පදිංචි සි ඇල් ඇම් මරික්කාර් මහත්මිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 72

කැබැල්ල 2

ඉඩමේ නම ගෙදරගාවකුඹුර වරිපනම් අංක 52න් කොටසක්, විස්තර කුඹුර, අයිතිකම් කියන්නේ කොළඹ 3, 5 වන මාවතේ අංක 96 දරණ නිවසේ පදිංචි ඒ සි ඇම් අමීර් මහත්මිය සහ බලන්ගොඩ ලංකාබරණවත්තේ පදිංචි ඔ ඇල් මුරුන් ඩින් මහත්මිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 197

කැබැල්ල 3

ඉඩමේ නම ගෙදරගාවකුඹුර වරිපනම් අංක 52න් කොටසක්, විස්තර කුඹුර අයිතිකම් කියන්නේ කොළඹ 3, 5 වන මාවතේ අංක 96 දරණ නිවසේ පදිංචි ඒ සි ඇම් අමීර් මහත්මිය සහ බලන්ගොඩ ලංකාබරණවත්තේ පදිංචි ඔ ඇල් මුරුන් ඩින් මහත්මිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 87

කැබැල්ල 4

ඉඩමේ නම ගෙදරගාවකුඹුර වරිපනම් අංක 52 සහ 54න් කොටස්, විස්තර බදිනලද පඩියකින් යුත් කුඹුර, අයිතිකම් කියන්නේ කොළඹ 3, 5 වන මාවතේ අංක 96 දරණ නිවසේ පදිංචි ඒ සි ඇම් අමීර් මහත්මිය සහ බලන්ගොඩ ලංකාබරණවත්තේ පදිංචි ඔ ඇල් මුරුන් ඩින් මහත්මිය, ප්‍රමාණය අ 0, රු 1, ප 11

කැබැල්ල 5

ඉඩමේ නම පුවක්ගොල්ලේ කුඹුර වරිපනම් අංක 48න් කොටසක්, විස්තර කුඹුර, අයිතිකම් කියන්නේ කොළඹ 3, 5 වන මාවතේ අංක 96 දරණ නිවසේ පදිංචි ඒ සි ඇම් අමීර් මහත්මිය සහ බලන්ගොඩ ලංකාබරණවත්තේ පදිංචි ඔ ඇල් මුරුන් ඩින් මහත්මිය, ප්‍රමාණය අ 1, රු 0, ප 257

කැබැල්ල 7

ඉඩමේ නම පුවක්ගොල්ලේ කුඹුර වරිපනම් අංක 48න් කොටසක්, විස්තර කුඹුර, අයිතිකම් කියන්නේ කොළඹ 3, 5 වන මාවතේ අංක 96 දරණ නිවසේ පදිංචි ඒ සි ඇම් අමීර් මහත්මිය සහ බලන්ගොඩ ලංකාබරණවත්තේ පදිංචි ඔ ඇල් මුරුන් ඩින් මහත්මිය, ප්‍රමාණය අ 0, රු 1, ප 257

එකතුව අ 2, රු 0, ප 18

ඉඩම් පිළිබඳ විවිධ දැන්වීම්

අංකය ඇල් පේ 1279

1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

මාතලේ දිස්ත්‍රික්කයේ මාරියපොළ පිහිටි 1843 දරණ මූලික පිඹුරයේ අංක 1 දරණ බිම් කච්චියෙන් අක්කර 1½ක පමණ බිම් කැබැල්ලක් මාතලේ නරුණ බොද්ධ සමිතියේ ප්‍රධාන කාර්යාලය හා ලදරු නිවාසයක් වශයෙන් යෙදවීම පිණිස ගොඩනැගිල්ලක් ඉදි කිරීම සඳහා එම සමිතියේ භාරකරුවන් වන මාතලේ පී සී පී ප්‍රනාන්දු හා මන්දණ්ඩාවල පේ ඊ ලුණසේන යන මහත්වරු බදු ඉල්ලා ඇති බව මෙයින් නිවේදනය කරනු ලැබේ

2 ඉල්ලුම් කර ඇති ඉඩම අවශ්‍ය කාරණයට දීමට තිබේ එසේම ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ සෙසු කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලට ද යටත් කොට එම ඉඩම බදු දීමට යෝජනා කර ඇත —

- (අ) කාලය අවුරුදු 99 යි,
- (ඉ) බද්ද අවුරුද්දකට රුපියල් 15 යි,
- (උ) බදු ගන්නන් විසින් බද්ද ආරම්භ වූ අවුරුදු 2ක් ඇතුළත, මාතලේ දිසාපති තුමාගේ සිත් ගන්නා පරිද්දෙන්, මෙකී ඉඩමේ යටිතල සමිතියේ ප්‍රධාන කාර්යාලය හා ලදරු නිවාසයක් වශයෙන් යෙදවීම පිණිස රුපියල් 100,000කට අඩු වනාහි ගොඩනැගිල්ලක් ඉදි කළ යුතුය,

(එ) බදු ගන්නාත් විසින් මෙම ඉඩම යටෙකන්ත කාරණය සඳහා යොදනවා විනා අන්කිසි කටයුත්තකට නොයෙදවිය යුතුයි

3 මෙහි සඳහන් දින සිට සති හයක් ඇතුළත බද්ද නොදිය යුතු බවට පිළිගැනෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළහොත් ඉල්ලීම පරිදි බද්ද දෙනු ලැබේ

බඩ්ලිවි බඩ්ලිවි ජේ මැන්දිස්,
ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට

1957 අප්‍රේල් 5 වැනි දින
කොළඹ

අංකය ඇල් ජේ 1090

1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

ශාලු දිස්ත්‍රික්කයේ හිනිදුම් පත්තුවේ මාදුගැට ග්‍රාමයේ පිහිටි අංක 189 දරණ අවසාන ගම් පිහිටියේ 43 වැනි ආණ්ඩුවේ බිම් කට්ටියෙන් අක්කර 2ක පමණ බිම් කැබැල්ලක් බෞද්ධ විහාරස්ථානයක් පිහිටුවීම සඳහා මාදුගැට විහාර සාධක සමිතියේ භාරකරුවන් වන මාදුගැට කුමාරගෙ ඒ බ්‍රහ්ම, මාපලගම ජාලත්ගේ කොර්නෝලිස් හා එලිබොඩ ගමගේ කරුණාදස යන මහත්වරු බදු ඉල්ලා ඇති බව මෙයින් නිවේදනය කරනු ලැබේ ආසන්නයේ විහාරස්ථානයක් නොමැති බවට වාර්තාකර ඇති අතර තැනීමට අදහස් කර ඇති විහාරස්ථානය බෞද්ධාගමික පවුල් 60කගේ පමණ ආගමික අවශ්‍යතාවන් පිරිමසනවා ඇත ආසන්නම විහාරස්ථානය පිහිටියේ සැනපුමක් පමණ ඇත

2 ඉල්ලුම් කර ඇති ඉඩම අවශ්‍ය කාරණයට දීමට පුළුවන එසේම ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ සෙසු කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසි වලට ද යටත් කොට මෙම ඉඩම බදු දීමට යෝජනා කර ඇත —

- (අ) බද්ද අවුරුද්දකට රුපියල් 1 යි,
- (ඉ) බදු ගන්නාත් විසින් බද්ද ආරම්භ වූ අවුරුද්දක් ඇතුළත, ශාල්ලේ දිසාපති තුමාගේ සිත් ගන්නා පරිද්දෙන්, මෙම ඉඩමෙහි (මෙහි පහත බෞද්ධ විහාරස්ථාන ගැසට් නම් කරනු ලබන) විහාර ගෙයක් හා ආවාසයක් සෑදිය යුතුයි,
- (උ) බදුගන්නාත් විසින් මෙම ඉඩම බෞද්ධ විහාරස්ථානයක් සෑදීමට විනා අන්කිසි කටයුත්තකට නොයෙදවිය යුතුයි
- (එ) බදු ගන්නාත් විසින් බෞද්ධ විහාරස්ථානය සෑදූ නිම කළ හමසක් ඇතුළත මහා භාරකාර තුමා අනුමත කරන බද්දුවකින් එම විහාරස්ථානය සහ සතු කළ යුතුයි එසේ කළ කල්හි මෙම ඉඩම භාරකරුට හෝ පාලක විහාරධිපතීන් වහන්සේට හෝ ප්‍රස්ථාවේ හැටියට 99 අවුරුද්දකට බදු දෙනු ලැබේ

3 මෙහි සඳහන් දින සිට සති 6ක් ඇතුළත මෙම ඉඩම බදු නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළහොත් ඉල්ලීම අනුව බද්ද දෙනු ලැබේ

බඩ්ලිවි බඩ්ලිවි ජේ මැන්දිස්,
ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට

1957 අප්‍රේල් 5 වැනි දින
කොළඹ

අංකය ඇල් ජේ 1175

1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

පොළොන්නරු දිස්ත්‍රික්කයේ තමන් කවුට් ආදායම් පාලක නිලධාරී තුමාගේ කොට්ඨාශයේ දිවුලන් කඩවල පිහිටි 11 දරණ අවසාන නගර සැලැස්මේ අංක 613 දරණ බිම් කට්ටියෙන් අක්කර 2ක පමණ ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් බෞද්ධ විහාරස්ථානයක් පිහිටුවීම පිණිස දිවුලන් කඩවල පුස්පදන සමිතියේ භාරකරුවන් වන ඊ ඇම් පුංචි බණ්ඩා, බී ඇම් කිංග්ස්ලි බණ්ඩා හා කේ රත්නාමි යන මහත්වරු බදු ඉල්ලා ඇති බව මෙයින් නිවේදනය කරනු ලැබේ මෙම ගමේ බෞද්ධ විහාරස්ථානයක් නැති බවට වාර්තා කර ඇති අතර ආසන්නම විහාරස්ථානය පිහිටියේ සැනපුම් 5ක් පමණ ඇත

2 ඉල්ලුම් කර ඇති ඉඩම් අවශ්‍ය කාරණය සඳහා දීමට කිසි එසේම ආණ්ඩුවේ සෙසු කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලට ද යටත් කොට මෙම ඉඩම බදු දීමට යෝජනා කර ඇත —

- (අ) බද්ද අවුරුද්දකට රුපියල් 3 යි,

(ඉ) බදුගන්නාත් විසින්, බද්ද ආරම්භ වූ අවුරුදු 3ක් ඇතුළත, පොළොන්නරුව දිසාපති තුමාගේ සිත් ගන්නා පරිද්දෙන් මෙම ඉඩමෙහි (මෙහි පහත බෞද්ධ විහාරස්ථානය යයි සඳහන් කරනු ලබන) ආවාස ගෙයක් 12' X 15' විහාර ගෙයක් 10' X 12' හා ධර්ම ශාලාවක් 15' X 15' ඉදි කළ යුතුයි,

(උ) බදුගන්නාත් විසින් එහි වාසයට එම නිකායේ නායක ස්වාමීන් වහන්සේ අනුමත කරන හික්සුවක තෝරා ගත යුතුයි,

(එ) බදුගන්නාත් විසින් මෙම ඉඩම බෞද්ධ විහාරස්ථානයක් පිහිටුවීමට විනා අන්කිසි කටයුත්තකට නොයෙදවිය යුතුයි,

(ඔ) බදුගන්නාත් විසින් බෞද්ධ විහාරස්ථානය තනා නිම කළ හමසක් ඇතුළත මහා භාරකාර තුමා අනුමත කරන බද්දුවකින් එම විහාරස්ථානය සහ සතු කළ යුතුයි එසේ කළ කල්හි පුස්තකාලයක් මෙම ඉඩම පාලක විහාරධිපතීන් වහන්සේට හෝ භාරකරුට හෝ 99 අවුරුද්දකට බදු දෙනු ලැබේ

3 මෙහි සඳහන් දින සිට සති හයක් ඇතුළත මෙම ඉඩම බදු නොදිය යුතු බවට පිළිගැනෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළහොත් ඉල්ලීම අනුව බද්ද දෙනු ලැබේ

බඩ්ලිවි බඩ්ලිවි ජේ මැන්දිස්,
ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට

1957 අප්‍රේල් 5 වැනි දින
කොළඹ

අංකය ඇල් ජේ 993

1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

බදුල්ල දිස්ත්‍රික්කයේ උඩුකිඳ කොට්ඨාශයේ මහපළාත් කෝරළයේ හපුතලේ නගරයේ පිහිටි 1,583 දරණ මූලික පිහිටියේ අංක 309 දරණ ආණ්ඩුවේ බිම් කට්ටියෙන් අක්කර 3ක පමණ ඉඩම් කැබැල්ලක්, පුස්තකාලයක්, කියවීම් ශාලාවක් හා හික්සුවක් විවේක ස්ථානයක් සෑදීම පිණිස හපුතලේ, හපුතලේ ගම ශ්‍රී සදර්නෝදය තරුණ සමිතියේ භාරකරුවන් වන හපුතලේ හපුතලේ ගම කොස්කණුවේ විලව්වේ" නිවැසි අමරසිංහ වාසල මුදියන්සේලාගේ අමරසිංහ බණ්ඩාර හා හපුතලේ හපුතලේ ගම "රාජගිරිමුදුදේ" නිවැසි ඉටිහාමි මුදියන්සේලාගේ අප්පුහාමි යන මහත්වරු බදු ඉල්ලා ඇති බව මෙයින් නිවේදනය කරනු ලැබේ මෙම ඉඩම බදු දීමට වන සංරක්ෂක තැනගේ විරුද්ධයක් නැත

2 හපුතලේ ආරෝග්‍ය ශාලාවේ රෝගීන් ගේ ආගමික අවශ්‍යතාවන් පිරිමසීම සඳහා යටෙකන්ත සමිතිය 1945 පිහිටුවා ඇති බව පෙනේ එහි භාරකරුවන්ගේ ඉල්ලීම පරිදි මෙම ඉඩම ආණ්ඩුවේ සෙසු කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලට ද යටත් කොට බදු දීමට යෝජනා කර ඇත —

- (අ) කාලය අවුරුදු 30 යි, එහෙත් තව අවුරුදු 30කට මෙය අළුත් කර ගැනීමට හැකිවෙනවා ඇත
- (ඉ) බද්ද අවුරුද්දකට රුපියල් 2 යි,
- (උ) බදු ගන්නාත් විසින් බද්ද ආරම්භ වූ අවුරුදු 5ක් ඇතුළත බදුල්ලේ දිසාපති තුමාගේ සිත් ගන්නා පරිද්දෙන් මෙම ඉඩමේ පුස්තකාලයක් කියවීම් ශාලාවක් හා හික්සුවක් විවේක ස්ථානයක් සෑදිය යුතුයි,
- (එ) බදුගන්නාත් විසින් මෙම ඉඩම යටෙකන්ත කාරණය සඳහා යොදනවා විනා අන්කිසි කටයුත්තකට නොයෙදවිය යුතුයි

3 මෙහි සඳහන් දින සිට සති හයක් ඇතුළත මෙම ඉඩම බදු නොදිය යුතු බවට පිළිගැනෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළහොත් ඉල්ලීම අනුව බද්ද දෙනු ලැබේ

බඩ්ලිවි බඩ්ලිවි ජේ මැන්දිස්,
ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට

1957 අප්‍රේල් 5 වැනි දින
කොළඹ

විශේෂ නිවේදනයයි

1957 අප්‍රේල් 13 වැනි දින සිට 1957 අප්‍රේල් 20 වැනි දින වනතුරු (දේ දිනම ඇතුළුව) කාලය ආණ්ඩුවේ නිවාඩු දිනයන් වන බැවින්, 1957 අප්‍රේල් තෙ වැනි සතියේ ලංකාණ්ඩුවේ ගැසට් පත්‍රය නිකුත් නොකරන බව මහජනයාගේ දැන ගැනීම පිණිස මෙයින් නිවේදනය කරමි 1957 අප්‍රේල් මාසයේ සිටි වැනි සතියේ ලංකාණ්ඩුවේ ගැසට් පත්‍රය 1957 අප්‍රේල් 26 වැනි සිකුරාදා සිටිත් පරිදි නිකුත් කරනු ලැබේ

1957 මාර්තු 29 වැනි දින,
ආණ්ඩුවේ මුද්‍රණාලය
කොළඹ

බර්නාඩ් ද සිල්වා,
ආණ්ඩුවේ මුද්‍රණාලයාධිපති

(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரணிகையுடனாக)

பாகம் III—காணிகள்

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்கள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுறு தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல டி சில்வா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பீ த சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு

1957 ம 1957 மார்ச் 8 ந ட

மாகாண அல்லது டிஸ்திரிக்
ஏசனடுவின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
காரியாலயத்தின் இலக்கம்

J/56 AF 313 , R/Q 143

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக் கொழும்பு நகர சபை எல்லைக்குள் இருக்கும் கிரானபாசில் சமரா 2,500 சதுர அடி விசாலங்கொண்ட கிரானபாஸ ரோடில் வரிமதிப்பு இலக்கம் 371 ஐக் கொண்ட ஒரு காணி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு வரிமதிப்பு இலக்கம் 22 23, 26 லெயாடல புரோடலே கிழக்கு வரிமதிப்பு இலக்கம் 373, கிரானபாஸ ரோட்டு தெற்கு கிரானபாஸ ரோட்டு மேற்கு வரிமதிப்பு இலக்கம் 365, கிரானபாஸ ரோட்டு

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுறு தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல டி சில்வா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பீ த சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1957 ம 1957 மார்ச் 17 ந ட

மாகாண அல்லது டிஸ்திரிக்
ஏசனடுவின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
காரியாலயத்தின் இலக்கம்

சீ 329/ஜெ 56 இ 539

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், சியன் கோறனை கிழக்கு, போப்பகம் எனனும் கிராமத்தில் கெறகெல்காவத்தை அல்லது கெறககாவத்தை என னும் காணியிலிருந்து ஒரு துண்டு காணி எறக்குறைய 2 ஏக்கர் விசால் முடையது போப்பகமக்குப்போகும் ரோட்டு இதில் தவிரக்கப்படருக் கிறது எல்லைகள் பின்வருமாறு —

வடக்கும், கிழக்கும் கே டபிளயு பீரில் அப்புக்காமிக்கும் எல் எ பிராமபி சிங்கோவுக்கும் சொந்தம் தெற்கு கல்கிறியவ குமபுற எனனும் காணி, மேற்கு எச டபிளயு பீறறா சிங்கோவுக்கும் மற்றவா க்குக்கும் சொந்தம்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுறு தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல டி சில்வா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல டி சில்வா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பீ த சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1957 ம 1957 மார்ச் 17 ந ட

மாகாண அல்லது டிஸ்திரிக்
ஏசனடுவின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
காரியாலயத்தின் இலக்கம்

சீ 332/ஜெ 56 இ 557

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக் சியன் கோறனை கிழக்கு, வன்னுவான எனனும் கிராமத்தில் தெவடக்காவத்தை எனனும் காணியிலுள்ள ஒரு துண்டு காணி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கும் கிழக்கும் வன்னுவான—கம்பொலகோடா கிராமச் சங்க ரோட்டு தெற்கு எல் எ யோமபி பெரரா, வன்னுவவா, மேற்கு கே ஜே பெரராவுக்குச் சொந்தமான காணி, தெலகே குணவத்தை பெலகேலேவினுள்ளது

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுறு தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல டி சில்வா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பீ த சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1957 ம 1957 ஜனவரி 9 ந ட

மாகாண அல்லது டிஸ்திரிக்
ஏசனடுவின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
காரியாலயத்தின் இலக்கம்

J 56 E 455 R/Q 153

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், சலபிடடி கோறனை, மார்கமயில் இருக்கும் மகா மேகவதத் என்று அழைக்கப்படும் காணியிலிருந்து சமரா 3 றூடல் விசாலங்கொண்ட பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு அரசாங்க பயிற்சி கல்லூரி ஆண்களின் ஒலடல் (முடிக்குரியது) கிழக்கு மேற்கூரிய ஒலடல் கிணறுகளுக்கு செல்லும் ரோட்டு (முடிக்குரியது) தெற்கு ஒலடல் கிணறுகளும் (முடிக்குரியது) வை ஏ குல் சேனயால் உரிமை கோரப்படும் நெல் வயல்களும், மேற்கு அதே காணியின் மிகுதி பாகம்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுறு தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல டி சில்வா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சட்டத்தின் பிரகாரமும் காணி காணி அபிவிருத்தி மந்திரி சாளை, பேசிவல டி சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பீ த சிலவா,
காணி காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1956 ம ஆஸ்தி செப்டம்பர் 6 ந உ

மாகாண அலுவலர் டி.ஸ்திரிக்
ஏசனடுவின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி
மந்திரி காரியாலயத்தின்
இலக்கம் } J 56 S 113 R/Q 124

காணியின் விபரம்

கொழும்பு டி.ஸ்திரிக் கொழும்பு முதலியாரின் பகுதியில் கோட்டே நகரசபை எல்லைக்குள், நாவள 4 ம வட்டாரம், நாவளையில் இருக்கும் டி மெல் ரோட்டில் வரிமதிப்பு இலக்கம் 28 உடைய, டி.மெல் வத்த என்று அழைக்கப்படும் காணியிலிருந்து சுமார் 37 3 போச விசாலவ கொண்ட பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு டி.மெல் ரோட்டில் வரிமதிப்பு இலக்கம் 30 ஐ உடைய நாவள எஸ்டேட் என்று அழைக்கப்படும் காணி நிமிவதி பலமே குமபுராவால் உரிமை கோரப்படுகிறது. கிழக்கு 2 வது ஒழுங்கை கொள்வதையிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 33 ஐ உடைய குறுளடு வத்த என்று அழைக்கப்படும் காணி ஸ்ரீமதி அலன்பெரோவால் உரிமை கோரப்படுகிறது தெற்கு டி.மெல் ரோட்டில் வரிமதிப்பு இலக்கம் 26 ஐ உடைய அதே காணியின் ஒரு பகுதி தியாகராஜாவால் உரிமை கோரப்படுகிறது மேற்கு டி.மெல் ரோட்டு

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளை பேசிவல டி சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பீ த சிலவா
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1957 ம ஆஸ்தி மார்ச் 17 ந உ

மாகாண அலுவலர் டி.ஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LH/A 580
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J 56 E 465

காணியின் விபரம்

கருத்துறை மாவட்டம், ஹைகம் கோரூனியிலுள்ள கல்பாததை கிராமத்திலுள்ளதும், பின்வரும் எல்லைகளாற் சூழப்படுத்தும், எது சூரியாகே இரவல்ல, கீன இரவல்ல என்றழைக்கப்படுவதுமான, சுமார் 1 1/2 ஏக்கர் விசாலமான ஒரு காணிப் பங்கிட்டுத் துண்டு

வடக்கு ஊறகொடவத்தை என்றழைக்கப்படுகாணி, கிழக்கு முதலிகே இரவல்ல என்றழைக்கப்படுகாணி தெற்கு பரிசுரக ரோட்டு, மேற்கு மகா இரவல்ல என்றழைக்கப்படுகாணி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரிவின்படியுமான காணி காணி அபிவிருத்தி மந்திரி சாளை பேசிவல டி சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பீ த சிலவா,
காணி காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1957 ம ஆஸ்தி மார்ச் 17 ந உ

காலி டி.ஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LA/A 70,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J 56 AF 437

காணியின் விபரம்

காலி டி.ஸ்திரிக் (காலி) நகரசபை எல்லைக்குள் கோட்டையில் மத்திய தெருவில் வீட்டு நொ 44 கொண்ட ஏ 0 ரு 0, ப 32 19 விசாலமுள்ள “தேபேஸ்” எனும் காணி எல்லைகள் —

வடக்கு வீட்டு நொ 46 மத்திய தெரு கிழக்கு வீட்டு நொ 1 சிறிய மோட்டர்பே தெரு தெற்கு (லயா) சிறிய மோட்டர்பே தெரு மேற்கு மத்திய தெரு

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளை பேசிவல டி சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பீ த சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1957 ம ஆஸ்தி மார்ச் 4 ந உ

காலி டி.ஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LA/A 66
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J 56 E 443

காணியின் விபரம்

காலி டி.ஸ்திரிக் நாலுக்கடவத்தை காரியாதிக்காரியின் எல்லைக்குள் பட்டவை எனும் - கிராமத் தலைவா பகுதியில் பட்டவை எனும் கிராமத்தில் சூரியக்கஹவட்ட, அல்லது ஹருமானிலக்கேவட்ட வெலிவட்ட எனும் காணிகளினால் 1 ஏக்கர் விசாலமுள்ள சமமான மூன்று துண்டுகள் எல்லைகள் —

வடக்கு காலி-உடுகம் PWD பாதை கிழக்கு பாடசாலைக்கும் ஆலயத்திற்கும் போக்குமடபாதை, தெற்கு ஆலயத்தின் காணி மேற்கு வெட்கே வட்ட எனும் காணி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளை பேசிவல டி சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பீ த சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1957 ம ஆஸ்தி மார்ச் 17 ந உ

காலி டி.ஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LA/C 98,
காணி காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J 56 L 526

காணியின் விபரம்

காலி டி.ஸ்திரிக் பெருத்தொடவல்லலாவிடி கோரூனியில் பினிகஹ ஹேன எனும் கிராமத் தலைவா பகுதியில் பினிகஹஹேன எனும் கிராமத்தில் ஹைக்கஹடொலு, மஹவெல்குமபுற, மஹகுமபுற எனும் காணிகளினால் ஏ 1, ரு 1, ப 28 69 விசாலமுள்ள ஏழு துண்டுகள் எல்லைகள் —

- (1) ஹைக்கஹடொலு
- வடக்கு, கிழக்கு மேற்கு அதே காணியில் கொஞ்சம், தெற்கு எல்
- (2) ஹைக்கஹடொலு—
- வடக்கு தெற்கு எல், கிழக்கு, மேற்கு அதே காணியில் கொஞ்சம்
- (3) ஹைக்கஹடொலு—
- வடக்கு எல், கிழக்கு, தெற்கு மேற்கு அதே காணியில் கொஞ்சம்
- (4) மஹவெல்குமபுற—
- வடக்கு ஹைக்கஹடொலு, கிழக்கு மேற்கு அதே காணியில் கொஞ்சம் தெற்கு எல்

(5) மஹாபெயல்குமபுற—
வடக்கு எல், கிழக்கு, மேற்கு அதே காணியில் கொஞ்சம், தெற்கு வேவகம்பேத

(6) மஹகுமபுற—
வடக்கு கொடவலவட்ட கிழக்கு, மேற்கு அதே காணியில் மீதி யுள்ளவை தெற்கு எல்

(7) மஹகுமபுற—
வடக்கு எல் கிழக்கு மேற்கு அதே காணியில் மீதியுள்ளவை, தெற்கு மஹவேவகம்பேத

இல எல், ஏ 1113

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின யடியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல பேசுவல் டி. சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பி த சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1956 ம டிசம்பர் 12 ந ல

டிஸ்திரிக் எசனெடுவின் இலக்கம் எல் ஏ 1113,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 AF 426

காணியின் விபரம்

யாழ்ப்பாண மாவட்டம், யாழ்ப்பாணக்காரியாதிக்காரியின் பிரிவு, யாழ்ப்பாண மாநகரசபைக்குட்பட்ட கட்டீரல் வட்டாரத்திலிருக்கும் இறை வரி இல 111,111/9 கடற்கரைவீதி எளப்படுவதும் பின்வரும் எல்லை களையுடையதுமான இரண்டு துண்டு காணிகள் இவற்றின் பரப்பு ஏ 0, றா 2, ப 7 78 எல்லைகளை

(1) இறைவரி இல 111, கடற்கரைவீதி—
வடக்கு திருமதி எச் பீ வில்லியம்ஸ் அவர்களின் ஆதனம், கிழக்கு வீதித் தொடர்பு தெற்கு கடற்கரை வீதி, மேற்கு ஒழுங்கை

(2) இறைவரி இல 111/9, கடற்கரை வீதி—
வடக்கு டாக்டர் ஏ பீ சீ துரையின் காணி, கிழக்கு டாக்டர் எல் சுப்பிரமணியம் அவர்களின் ஆதனம், தெற்கு கடற்கரை வீதி, மேற்கு வீதித் தொடர் வழி

LD 4875

1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின யடியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —
மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், உட்புலத்தகம்ப பகுதி, அம்பகமுல கோறளையில் (ஹட்டன் டிக்கோய நகரசபை எல்லைக்குள் உட்பட) வட்டாரம் இலக்கம் 5 பசாரும் றெப்பாரும் ஹட்டனிலிருக்கும் 0ஏ, 0றா, 25 0 போசல விசாலமுள்ள றெப்பா தோட்டம் வரிப்பண இலக்கம் 1,029 (பாகம்) றெப்பா ரோடு என்பதும் காணியின் பாகத்தை ஆரம்பப்பட இலக்கம் A 2,399 ல துண்டு 1 என அளந்து விபரிக்கப் பட்டுள்ள தற்பொழுது உரிமை கோருபவரின் பெயர் —

த டிக்கோய டீ கம்பனி லிமிட்டட், ஏஜன்களை ஜோர்ஜ் ஸுவேட் என கம்பெனி லிமிட்டெட், பி ஓ பொகல் 151, கொழும்பு

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரமுல்லமாக 1957 ம டிசம்பர் 16 ந திகதி மு ப 11 மணிக் கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர் களுக்குள்ள உட்கருகுகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற் கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம டிசம்பர் 9 ந திகதி அல்லது அதற்கு முன்னர் எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

E 2

காணியின் உரிமையை ஒப்புவிக்கும் உறுதிகளையும் தொடர்பான மற்றும் ஏதும் சாதனங்களையும், கேட்கப்படும் நஷ்ட ஈடுத் தொகை நியாயமானதென நிரூபிக்கக்கூடிய சாதனங்களையும் விசாரணையின் போது சமர்ப்பிக்கவேண்டும்

வீ பீ ஏ பெரோரா,
உதவி அரசாட்சி எசனெடு

கண்டிக் கச்சேரி,
1957 ம டிசம்பர் 1 ந ல

இல LB 2208—J/LG/535/53

1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினயடியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல A 1,568

துண்டு 1
காணியின் பெயர் பனகனவலத்தெனிய, விபரம் நெல்லையல்; உரிமைகேட்பவர்கள் D J லியனபதிரன், D B லியனபதிரன், L P ஸுமனஹாமி, L P கிமாரஹாமி, C பபுனஹாமி, C ஹீனனிஹாமி, C ஹீனனிஹாமி, C அந்திரயாஸ், C ஹீனஹாமி இன்னும் C மேரிஹாமி, யோதகநதிய, திஸ்ஸ, இன்னும் C மெனிகஹாமி, இத்ததெமலிய, விசாலம் ஏ 0, றா 0, ப 3 06

துண்டு 2
காணியின் பெயர் பனகனவலத்தெனிய, விபரம் நெல்லையல், ஒரு கிணற்றின் பாகம் கொண்டது, உரிமைகேட்பவர்கள் D J லியனபதிரன், D B லியனபதிரன், L P ஸுமனஹாமி, L P கிமாரஹாமி, C பபுனஹாமி, இன்னும் C ஹீனனிஹாமி, C ஹீனனிஹாமி, C அந்திரயாஸ், C ஹீனஹாமி, இன்னும் C மேரிஹாமி, யோதகநதிய, திஸ்ஸ, இன்னும் C மெனிகஹாமி, இத்ததெமலிய, விசாலம் ஏ 0, றா 0, ப 0 69

துண்டு 3
காணியின் பெயர் பரணவத்த, விபரம் பரிய செய்ப்படாத தோட்டம், ஒரு கிணற்றின் பாகம் கொண்டது உரிமைகேட்பவர் K பெடரிஸ், ஹெட்டியவல், விசாலம் ஏ 0, றா 0, ப 0 38
மொத்தம் ஏ 0, றா 0, ப 4 13

மேற்கூறிய காணிகள் மாததறை பிரிவு, கங்கபெட பத்துவில், பெத்தெவதுகொட என்ற கிராமத்தில் இருக்கின்றன

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரமுல்லமாக 1957 ம டிசம்பர் 20 ந திகதி காலை 10 மணிக் கு மாததறை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர் களுக்குள்ள உட்கருகுகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற் கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம டிசம்பர் 11 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதி களாக மேலே கூறியவாறு தாமே கையொப்பமிட்டு அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் செலுத்தப்பட்ட காரியகாரரின் ஒப்பமிட்டு எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

வீ ராமநாதன்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி எசனெடு

மாததறை கச்சேரி
1957 ம டிசம்பர் 30 ந ல

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின யடியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

கிராம பிரசவ நிலையத்துக்காக காணி எடுத்தல்
தொடர் இல 3, இ சி ப இல 216 கிராமம்—வெலந்தகொட

துண்டு 377

காணியின் பெயர் அலவத்துக்கொட வத்தகெல்ல, அலவத்துக்கொட வத்த விபரம் 30-40 வயதான 49 தென்கை, 2-5 வயதான 16 தென்கை, 5-8 வயதான 5 ஸ்ரீமத்தம் மரம், 5-8 வயதான 2 கழுக மரம், ஓர் நிரந்தரமான கட்டடம் ஆகியவை அடங்கிய தோட்டம், உரிமைகோருபவர்கள் டி. வி. அபெவிக்கரமா, கொங்கல், ஹகமனை விசாலம் ஏ 0, ரூ 0, ப 39

துண்டு 378

காணியின் பெயர் அலவத்துக்கொட வத்தகெல்ல, அலவத்துக்கொடவத்த, விபரம் தோட்டத்தின் ஒரு பகுதி (பயிரிடப்படாமல்), உரிமைகோருபவர்கள் டி. வி. அபெவிக்கரமா, கொங்கல், ஹகமனை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 65

துண்டு 379.

காணியின் பெயர் அலவத்துக்கொட வத்தகெல்ல, அலவத்துக்கொடவத்த, விபரம் தோட்டத்தின் ஒரு பகுதி (பயிரிடப்படாமல்), உரிமைகோருபவர்கள் டி. சி. அபெவிக்கரமா, கொங்கல், ஹகமனை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 46

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக 1957 ம் ஆண்டு மே மாதம் 21 ந்த திகதி மு.ப 10 30 மணிக்கு கிராமக் கோட்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநலத்தகனின் தன்மையையும் குறித்த காரணியை எடுத்த தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம் ஆண்டு மே மாதம் 10 ந்த தேதிக்கு முன்னர் எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ஈ எம் டி. விக்ரமசிங்க,
டி.லத்திரிக் உதவி அரசாட்சி ஏசனரு
அம்பாந்தோட்டை மாவட்டம்

அம்பாந்தோட்டைக் கச்சேரி,
1957 ம் ஆண்டு மார்ச்சு 18 ந்த

LA 3501/J 55 LG 246

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின
படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்த
(திருத்தம்) சட்டத்தின்படியும் அறிவித்தல்

ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்த சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

பிரதம படம் இல A 1,475 கிராமம்—இரட்டகுளம்
துண்டு 1

காணியின் பெயர் எஹெல்கஹவத்த தல்கஹவத்த, விபரம் 30 வயதுக்கு மேற்பட்ட ஒரு தென்கை அடங்கிய தென்னந்தோப்பு, உரித்தாளியின் பெயர் வர்னகுலசூரிய அல்கானடர் பானுந்து, இரட்டகுளம், மாதம்பை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 8 1

துண்டு 2

காணியின் பெயர் எஹெல்கஹவத்த தல்கஹவத்த, விபரம் 30 வயதுக்கு மேற்பட்ட 5 தென்கைகளடங்கிய தென்னந்தோப்பு, உரித்தாளியின் பெயர் வர்னகுலசூரிய அல்கானடர் பானுந்து, இரட்டகுளம், மாதம்பை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 17 4

துண்டு 3

காணியின் பெயர் எஹெல்கஹவத்த தல்கஹவத்த, விபரம் 30 வயதுக்கு மேற்பட்ட ஒரு தென்கை அடங்கிய தென்னந்தோப்பு, உரித்தாளியின் பெயர் பொருத்தகே அனத்தாசியா பானுந்து, இரட்டகுளம், மாதம்பை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 4 3

துண்டு 4

காணியின் பெயர் கொஹொம்பகஹவத்த, விபரம் 30 வயதுக்கு மேற்பட்ட 5 தென்கைகளும் ஒரு வயதுள்ள ஒரு பி மரமும் அடங்கிய தென்னந்தோப்பு, உரித்தாளியின் பெயர் ஹனதுன பத்திரன் ஹெவாகே பொடி நோன, இரட்டகுளம், மாதம்பை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 4 4

துண்டு 5

காணியின் பெயர் கொஹொம்பகஹவத்த, , 30 வயதுக்கு மேற்பட்ட 10 தென்கைகள், 15, 5, வயதுள்ள 3 மாமரங்களும், 10 வயதுள்ள 2 சித்தாளமரமும், 15 வயதுள்ள ஒரு கசுமரமும் அடங்கிய தென்னந்தோப்பு உரித்தாளியின் பெயர் ரூப்பசிஹ ஆருச்சிகே சிரோநோன, பரலன் கடடுவ, முன்தல், விசாலம் ஏ 0, ரூ 0, ப 13 4

துண்டு 6

காணியின் பெயர் கொஹொம்பகஹவத்த, விபரம் 30 வயதுக்கு மேற்பட்ட 13 தென்கைகள், 20 வயதுள்ள ஒரு தென்கை, 5 வயதுள்ள ஒரு தென்கையும் 10 வயதுள்ள ஒரு மாமரமும் அடங்கிய தென்னந்தோப்பு உரித்தாளியின் பெயர் டி. எச். ஏ. பெரேரா, இஹலகம் மாதம்பை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 19 8, மொத்தம் ஏ 0, ரூ 1, ப 27 4

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக 1957 ம் ஆண்டு வைகாசி மாதம் 9 ந்த திகதி மு.ப 11 30 மணிக்கு யாகம்பத்து கிராமச் சங்க கந்தோர், மாதம்பையில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநலத்தகனின் தன்மையையும் குறித்த காரணியை எடுத்ததற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம் ஆண்டு வைகாசி மாதம் 2 ந்த திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

டி. ஜே. எவ. டி. வியனகே,
டி.லத்திரிக் உதவி அரசாட்சி ஏசனரு

புத்தளம் கச்சேரி,
1957 ம் ஆண்டு பங்குனி 27 ந்த

காணி மீட்டும் சட்டம்

LD 4795/LRO/APL 4982/J 54 L 244

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவின
படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்த
(திருத்தம்) சட்டத்தின்படியும் அறிவித்தல்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங் களுக்காக இதை அடவணையில் விபரக்கப்படும காணி எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று கர்ணிக் கொயிஷனார் தீர்மானித்திருப்பதால்,

காணி காணி அபிவிருத்தி மந்திரி சாளஸு பேசிவல் டி சிலவா ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ்ப்படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்த (திருத்த) சட்டத்தின்படியும் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவினத் திருத்தம் அச்சட்டத்தின் 62 ம் பிரிவினத் தோடது வாசித்து குறித்த காணி ஒரு பரிசுத் தேவையேனது கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

டி. டி. சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1957 ம் ஆண்டு பெப்ரவரி 20 ந்த

அடவணை

ஆரம்பப்பட இல A 2,381 கிராமம்—கரஹநதுங்கல் (பாகம்),
வட்டாரம் 5—கரஹநதுங்கலையும் வட்டாரம் 7—சொய்சாகெல்லையும்

துண்டு 1

காணியின் பெயர் கெதரகாவகுமபுர அல்லது தல்கஹமுல் குமபுர அல்லது கொரஹுதெனிய குமபுர வரிப்பண இலக்கம் 18 (பாகம்), விபரம் நெல்வயல் உரிமைகேட்பவர் பெயர் ஸ்ரீமதி சி. எல். எம். மரிக்கார, லனகாரன் தோட்டம், பலன்கொட, விசாலம் ஏ 0, ரூ 0, ப 7 2

துண்டு 2

காணியின் பெயர் கெதரகாவகுமபுர வரிப்பண இலக்கம் 52 (பாகம்), விபரம் நெல்வயல், உரிமைகேட்பவர் பெயர் கொழும்பு 3, ஐந்தாம் நிலம், 96 ம் நம்பர், ஸ்ரீமதி ஏ. டி. எம். அமீரும், பலன்கொட, லனகாரன் தோட்டம் ஸ்ரீமதி ஓ. எல். புரானனும், விசாலம் ஏ 0, ரூ 0, ப 19 7

துண்டு 3

காணியின் பெயர் கெதரகாவகுமபுர வரிப்பண இலக்கம் 52 (பாகம்), விபரம் நெல்வயல், உரிமைகேட்பவர் பெயர் கொழும்பு 3, ஐந்தாம் நிலம், 96 ம் நம்பர் ஸ்ரீமதி ஏ. டி. எம். அமீரும், பலன்கொட, லனகாரன் தோட்டம் ஸ்ரீமதி ஓ. எல். புரானனும், விசாலம் ஏ 0, ரூ 0, ப 8 7

தூண்டு 4

காணியின பெயா கெதரகாவருமபுர வரிபபண இலககம 52 ம 54 ம (பாகம), விபரம செங்கறபடியுள்ள நெலவயல, உரிமைகேட்பவா பெயர் கொழுமபு 3, ஐந்தாம நிலம, 96 ம நமபர், ஸ்ரீமதி ஏ சீ எம் அமீரும், பலனகொட, லனகாபரண தோட்டம, ஸ்ரீமதி ஓ எல் புரானடனும், விசாலம் ஏ 0, று 1, ப 11

தூண்டு 5

காணியின பெயா புலககொலலே குமபுர, வரிபபண இலககம 48 (பாகம), விபரம நெலவயல, உரிமைகேட்பவா பெயா கொழுமபு 3, ஐந்தாம நிலம, 96 ம நமபர், ஸ்ரீமதி ஏ சீ எம் அமீரும் பலனகொட, லனகாபரண தோட்டம ஸ்ரீமதி ஓ எல் புரானடனும், விசாலம் ஏ 1, று 0, ப 25 7

தூண்டு 7

காணியின பெயா புலககொலலே குமபுர, வரிபபண இலககம 48 (பாகம), விபரம நெலவயல, உரிமைகேட்பவா பெயா கொழுமபு 3, ஐந்தாம நிலம, 96 ம நமபர் ஸ்ரீமதி ஏ சீ எம் அமீரும், பலனகொட, லனகாபரண தோட்டம ஸ்ரீமதி ஓ எல் புரானடனும், விசாலம் ஏ 0, று 1, ப 25 7

2 இந்த நோக்கத்திற்கு வேண்டிய நிலம கொடுக்கக் கூடியதாக இருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின் வருவனவற்றிற்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

(அ) காலம் 99 வருடங்கள்

(ஆ) வாடகை வருடம் ஒன்றுக்கு ரூபா 15 ,

(இ) குத்தகையை பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து இரண்டு வருட காலத்துள், மாததனை அரசாங்க அதிபா திருத்திப்படுமடியாக, அந்நிலத்தில் ரூபா 100,000 க்கு குறையாத பெறுமதியுள்ள கட்டிடம் ஒன்று கட்ட வேண்டும் ,

(ஈ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை சிறுவர் விடுதி பெளத்த வாலிபர் சங்கத் தலைமைக் காரியாலயம், அவை சமமந்தமான தேவைகட்கும் தாபிக்க உபயோகிக்கலாமேயன்றி வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்து மூலம் காட்டினு லன்றி இது வழங்கப்படும்

டபிளயு டபிளயு ஜே மெனடிஸ், காணி அதிகாரிககாக

கொழுமபு, 1957 ம (ஹி) எபரல் மீ 5 ந உ

நாளுவித அறிவித்தல்

LJ 1175

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப்பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

புஷ்பாதன சமித்திய நமபிக்கைப் பொறுப்பாளர்களாகிய இ எம் புகுசி பண்டா, பி எம் டிங்கிரி பண்டா கெனகாமியும் பொலனறுவை மாவட்டத்திற்கும டிவுலங்கடவலை எனனும் கிராமத்திலிருக்கும் எவ ரி பி 11 ல் 613 ம கண்டத்தில் 2 ஏக்கா முடிக்குரிய நிலத்தை ஓரா புத்தா கோயில கட்ட விண்ணப்பித்துள்ளனா அருகாமையில் கோவில் இல்லை கட்டின கோயில் 5 $\frac{1}{2}$ கட்டைக்கு அங்காலே இருக்கிறது

2 இந்நிலம் கொடுக்கத்தக்கதாக இருக்கிறது குறித்த விண்ணப் பத்தை மற்றும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றிற்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

(அ) வாடகை வருடம் ரூபா 3

(ஆ) குத்தகையாளர் குத்தகை தொடங்கி மூன்று வருட காலத்தில் பொலனறுவை மாவட்ட அரசாங்க அதிபா திருத்திப்படுமடிய ஒரு அவாசகெ 12' x 12', சமயப்பிரசார மண்டபம் 15' x 15', முதலியவைகளை அந்நிலத்தில் நிறுவுதல் வேண்டும் (இதன் பின்னா இக்கோயில் எனப்படும்)

(ஈ) குத்தகையாளர் இந்நிலத்தில் ஓர் புத்த கோயிலே அமைக்கலாமே யன்றி வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது

(உ) குத்தகையாளர் குத்தகை தொடங்கி 6 மாத காலத்திற்குள் இக்கோயிலே பொது நமபிக்கைப் பொறுப்பாளரால் அங்கீகரிக்க கப்பட உறுதி மூலம் அப்பணிக்க வேண்டும் அப்படிச் செயது இக்காணியை நமபிக்கைப் பொறுப்பாளருக்கோ அல்லது விகாராதிபதிக்கோ 99 ஆண்டுகள் குத்தகைக்கு கொடுக்க வேண்டும்

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்து மூலம் காட்டினு லன்றி இது வழங்கப்படும்

டபிளயு டபிளயு ஜே மெனடிஸ், காணி அதிகாரிககாக

கொழுமபு, 1957 ஆண்டு எபரல் மாதம், 5 ந திகதி

LJ 1279

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப்பிரமாணங்கள் 21 (2) ம பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

மாத்தளை பெளத்த வாலிபா சங்கத்தின் பொறுப்பாளர்களான திருவா ளர்கள் ரி சி பி பெருணனடோ, ஜே ஈ குணசேன முறையே மாத்தளை, மந்தனடவெல் ஆகிய இடங்களைச் சோந்தவர்கள் மாத்தளை மாவட்டத்தைச் சோந்த வாரிப்பொல் கிராமத்திலுள்ளதும் ஏ 1,843 இல் ஆரம்ப படத்தில் 1 ம இலக்க காணித்தனடோமகிய முடிக்குரிய காணியி லிருந்து ஏறக்குறைய 1 $\frac{1}{2}$ ஏக்கா நிலத்தை, அதில் சிறுவா விடுதி, பெளத்த வாலிபா சங்கத்தலைமைக் காரியாலயம் ஆகியவற்றிற்காக ஒரு கட்டிடம் அமைக்கும் பொருட்டு, குத்தகையாகத் தருமபடி விண்ணப்பித் துள்ளனர்

LJ 998

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப்பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

உறப்புத்தலேகம் ஸ்ரீ சதாதோதய டறுண சமித்திய நமபிக்கைப் பொறுப்பாளர்களும் உறப்புத்தலேகம் சோந்தவாளுமான திரு அமர சிங்க வாசல் முடியானசெலாகே அமரசிங்க பண்டாற, உற்றறிஹாமி முடியானசெலாகே அப்பஹாமி எனபவர்கள், வதுளை டிலத்திரிக உடுக கிறத் மாவட்டத்தைச் சோந்த மஹாப் பலாதத் கோறலையில் உறப்புத் தளை படடினத்தில் உள்ளதும் 1,583 ம இலக்க பிரதம் படத்தில் 309 ம இலக்க காணித்தனடோமகிய முடிக்குரிய காணியிலிருந்து ஏறக்குறைய 3 $\frac{1}{2}$ ஏக்கா நிலத்தை, அதில் ஒரு நூல் நிலையம், வாசிகசாலை, லேகமகேய நிறுவுதற் பொருட்டு, குத்தகையாகத் தருமபடி விண்ணப்பித்துள்ளனா

2 மேலே குறிக்கப்பட்ட சங்கம் 1945 ல் நிறுவப்பட்டது இந்த நோக்கத்துக்கு வேண்டிய நிலம் கொடுக்கக் கூடியதாகவிருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின் வருவன வற்றிற்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

(அ) காலம் 30 வருடம்—ஆனால் எனனொரு முறை 30 வருடத்திற்கு திருப்பி குத்தகை எடுக்கலாம் ,

(ஆ) வாடகை வருடம் ரூபா 2 வீதம் ,

(இ) குத்தகையை பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து 5 வருடகாலத்துள், வதுளை டிலத்திரிக அரசாங்க அதிபா திருத்திப்படுமடியாக, அந்நிலத்தில் ஒரு நூல் நிலையம், வாசிகசாலை, லேகமகேய நிறுவுதல் வேண்டும்

(ஈ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை ஒரு நூல்நிலையம், வாசிகசாலை, லேகமகேய தாபிக்க உபயோகிக்கலாமேயன்றி வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு கிழமைக் குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்து மூலம் காட்டினுலன்றி இது வழங்கப்படும்

டபிளயு டபிளயு ஜே மெனடிஸ், காணி அதிகாரிககாக

கொழுமபு, 1957 ம (ஹி) எபரல் மீ 5 ந உ

LJ 1090

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப்பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

மாடுகெட விஹாறசாடகசமிதி பொறுப்பாளர், மாடுகெட குமாரகே ஆபறஹம், மாபலகம் ஜால்தகே கொறனேலில் எலிபட கமகே கறுனூ டாச ஆதியோ—காலி டிலத்திரிககில் உறினிமும் பத்தவில் மாடுகொட எனனும் கிராமத்தில் 43 ம காணித்தனடினூல் இரண்டு ஏக்கா விசாலமுள்ள நிலத்தை அதில் ஒரு ஆலயம் கட்டுமபொருட்டு குத்தகை யாகத் தருமபடி விண்ணப்பித்துள்ளனா அருகாமையில் வேறு ஒரு கோவிலும் இல்லை 60 புத்த குடுமங்கள் இருக்கின்றன ஒரு கட்டை தூரத்துக்கு மேற்படத்தான மறறக் கோவில் இருக்கிறது

(Published by Authority)

PART III - LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
Land Sales by the Government Agents —		Eastern Province	—
Western Province	—	North Western Province	—
Central Province	—	North Central Province	—
Southern Province	—	Province of Uva	—
Northern Province	—	Province of Sabaragamuwa	—
Eastern Province	—	Land Acquisition Notices	493
North Western Province	—	Notices under the Land Development Ordinance	498
North-Central Province	—	Land Redemption Notices	498
Province of Uva	—	Miscellaneous Land Notices	499
Province of Sabaragamuwa	—	Lands under Peasant Proprietor Scheme	—

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No 104 OF 1957

Reference No LA 3578/J 56 AF 525

BY virtue of the powers vested in me, by section 36 of the Land Acquisition Act No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, March 26, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

SCHEDULE

I
Government Agent, Assistant Government Agent
or other authorized officer

II
Description of Land

The Government Agent, Puttalam Administrative District, or other officer authorized by him

An allotment of land called Madayaya, in extent 236A 2R 24P, situated at Pothukulama, Village Headman's Division of Pallama, Kumara Pallam Pattu, Demala Hatpattu, Administrative District of Puttalam, surveyed and described as lot 21 in final village plan No 240A

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No 105 OF 1957

Reference No R/Q 160/J 56 S 436

BY virtue of the powers vested in me, by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, March 27, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

SCHEDULE

I
Government Agent, Assistant Government Agent
or other authorized officer

II
Description of Land

The Government Agent, Colombo District, or other officer authorized by him

An extent of about 0A 1R 13P out of the land bearing assessment Nos G 32, G 40, 34, 36, 38, 40, 32/2, 32/3, 32/4, 32/5, 32/6, 32/7, 32/8, 32/9, 32/10, 32/11, 32/12, 32/14, 32/15, 32/16, 32/17, 32/18, 40/5, 40/6, 40/7, 40/8, 40/9, 40/10, 40/11, 40/12, 40/14, 40/15, 40/16, 40/17, 40/18, 40/19, 40/20 and 40/21, Armour Street, situated in New Bazaar Ward, within the Municipal Council Limits of Colombo, Colombo District, and bounded as follows —

North by a portion of the land bearing assessment No G 32, Armour Street, claimed by Mr H M Yusuf and 2 others,

East by Armour Street,

South and west by the land acquired by the Crown for a Government Housing Scheme

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No 106 OF 1957

Reference No LD 1328/J56 LG 350

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, March 30, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

I Government Agent, Assistant Government Agent or other authorized officer	SCHEDULE	II Description of Land
The Government Agent, Nuwara Eliya District, or other officer authorized by him	<p>(1) A portion, in extent about 746' x 20' out of the land called Rubberwatta, situated in Hanguranketa Village, Udahehaheta D R O's Division, Nuwara Eliya District, and bounded as follows —</p> <p>North and south by the remaining portion of the same land, East by the P W D road, West by the lands called Ethpanthiyewatte and Kapugederawatta</p> <p>(2) A portion, in extent about 278' x 10' out of the land called Ethpanthiyewatte, situated in Hanguranketa Village, Udahehaheta D R O's Division, Nuwara Eliya District, and bounded as follows —</p> <p>North by the land called Kapugederawatta, East by the land called Rubberwatta, South by the remaining portion of the same land, West by Crown land (Rural Court premises)</p> <p>(3) A portion, in extent about 278' x 10' out of the land called Kapugederawatta, situated in Hanguranketa Village, Udahehaheta D R O's Division, Nuwara Eliya District, and bounded as follows —</p> <p>North by the remaining portion of the same land, East by the land called Rubberwatta, South by the land called Ethpanthiyewatte, West by Crown land (Rural Court premises)</p>	

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Order under Section 36, Proviso (a)

ORDER No 107 OF 1957

Reference No QB 250/J56 LG 437

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer, authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, March 30, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

I Government Agent, Assistant Government Agent or other authorized officer	SCHEDULE	II Description of Land
The Government Agent, Colombo District, or other officer authorized by him	<p>(1) A portion, in extent about 365 feet by 15 feet from the land called Millagahawatta, situated in Wewelduwa, Siyane Korale West (Adicari Pattu), Colombo District and bounded as follows —</p> <p>North by land claimed by Messrs H P Perera and H Thomas Perera, East by and claimed by Mr S A Perera, South by Andaraghamulla Road, West by land claimed by Mr S A Perera</p> <p>(2) A portion, in extent about 210 feet by 15 feet from the land called Millagahawatta, situated in Wewelduwa, Siyane Korale West (Adicari Pattu), Colombo District, and bounded as follows —</p> <p>North by land claimed by Messrs H D W Gunatekera, B D Charles Appuhamy and H James Perera, East by land claimed by Messrs H P Perera and H Thomas Perera, South by land claimed by Mr S A Perera, West by land claimed by Messrs H P Perera and H Thomas Perera</p>	

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

All that land called Ketagahawatta *alias* Ketakelagahawatta (excluding the road to Bopagama), in extent about 2 acres, situated at Bopagama, Siyane Korale East, Colombo District, and bounded as follows —

North and east by land claimed by K W Peiris Appuhamy and L A Brampy Singho,
South by the land called Galahatiyawakumbura
West by land claimed by H W Peter Singho and others

Ref No QA 329/J 56 E 539,
Colombo, March 17, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act No 9 of 1950, as amended by the Land Acquisition Amendment Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

All that allotment of land called Davatagahawatta, in extent about one acre, situated at Wanaluwawa, Siyane Korale East, Colombo District, and bounded as follows —

North and east by Wanaluwawa Gampolagedara V C road,
South by land claimed by S A Jompi Perera of Wanaluwawa,
West by the land called Telkekunewatta claimed by K J Perera of Pelahela

Ref No QA 332/J 56 E 557,
Colombo, March 17, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land bearing assessment No 371, Grandpass Road, in extent about 2,500 square feet, situated in Grandpass, within the Municipal limits of Colombo, Colombo District, and bounded as follows —

North by lands bearing assessment Nos. 22, 23 and 26, Layards Broadway,
East by land bearing assessment No 373, Grandpass Road
South by Grandpass Road,
West by land bearing assessment No 365, Grandpass Road

Ref No J/56 AF 313 R/Q 143,
Colombo, March 8, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 37 3 perches out of the land called De Melwatta, bearing assessment No 28, De Mel Road, situated at Nawala, Ward No 4, Nawala, within the Urban Council limits of Kotte, Colombo Mudalhyar's Division, Colombo District, and bounded as follows —

North by the land called Nawala Estate, bearing assessment No 30, De Mel Road, claimed by Nimalawathie Palame kumbura,
East by the land called Kurunduwatta, bearing assessment No 33, 2nd Lane, Koswatte, claimed by Mrs Allen Perera,
South by a portion of the same land bearing assessment No 26, De Mel Road, claimed by Thiagarajah,
West by the De Mel Road

Ref No J 56 S 113, R/Q 124,
Colombo, September 6, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954 that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 3 roods from the land called Mahamegawatta, situated at Maharagama, Salpiti Korale, Colombo District, and bounded as follows —

North by Government Training College Men s Hostel (Crown),
East by road leading to the above Hostel wells (Crown),
South by the Hostel wells (Crown) and the paddy fields, claimed by M Y A Kulaseena,
West by the remaining portion of the same land

Ref No J 56 E 455, R/Q 153,
Colombo, January 9, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land known as Edussuriyage Iravalla, Heon Iravalla, in extent about 1½ acres, situated in Galpatha Village, Raigam Korale, Kalutara District, and bounded as follows —

North by the land called Uragodawatta
East by the land called Mudalige Iravalla,
South by P W D Road
West by the land called Maha Iravalla

Ref No J 56 E 465,
Colombo, March 17, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

No LA/A 66

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

Three contiguous allotments totalling in extent about 1 acre, out of the lands called Surryagahawatta *alias* Harumanisgewatta and Welwatta, situated in Bataduwa Village, Village Headman's Division of Bataduwa, D R O's Division of Four Gravets, Galle District, and bounded as follows —

North by Galle Udugama P W D road,
East by approach road to school and temple,
South by temple land,
West by the land called Wedagewatta.

Ref No J 56 E 443,
Colombo, March 4, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

G A's No LA/C 94

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

Seven allotments of land, totalling in extent about 1A 1R 28 69P, out of the lands called Halgahadola, Mahawela Kumbura and Mahakumbura, situated in Pinikahans Village, Village Headman's Division of Pinikahana, Bentota Walallawiti Korale, Galle District, and bounded as follows —

- | | |
|---------------------|--|
| (1) Halgahadola | North, east and west by portions of the same land, south by ela, |
| (2) Halgahadola | North and south by ela, east and west by portions of the same land, |
| (3) Halgahadola | North by ela, east, south and west by portions of the same land, |
| (4) Mahawelakumbura | North by land called Halgaha Dola, east and west by portions of the same land, south by ela, |
| (5) Mahawelakumbura | North by ela, east and west by portions of the same land, south by land called Wewagama dupatha, |
| (6) Mahakumbura | North by land called Godaellawatte, east and west by remaining portions of the same land, south by ela |
| (7) Mahakumbura | North by ela, east and west by portions of the same land, south by land called Mahawewagama Dupatha |

Ref No J 56 L 526,
Colombo, March 17, 1957

C. P DE SILVA,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

No LA/A 70

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

All that land called "The Firs", in extent about 32 19 perches, bearing assessment No 44, Middle Street, situated in Fort (Galle), within the Municipal limits of Galle, Galle District, and bounded as follows —

North by land bearing assessment No 46, Middle Street,
East by land bearing assessment No 1, Small Moderabaay Street,
South by (Kleyar) Small Moderabaay Street,
West by Middle Street

Ref No J 56 AF 487,
Colombo, March 17, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

No LA 1113

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

Two allotments of land bearing assessment Nos 111 and 111/9, Beach Road, totalling in extent about 0 A 2 R 7 78 P (8 ins 14 kls), situated in No 3, Cathedral Ward, Jaffna Municipal limits, Jaffna D R O's Division, Jaffna District, and bounded as follows —

- (1) *Assessment No 111, Beach Road*
North by lands claimed by Mrs H P Williams,
East by Approach Road
South by Beach Road,
West by lane
- (2) *Assessment No 111/9, Beach Road*
North by property claimed by Dr A B C Dorai,
East by property claimed by Dr S Subramaniam,
South by Beach Road,
West by Approach Road

Ref No J 56 AF 426,
Colombo, December 12, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No LD 4875

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

An allotment of land called Dunbar Estate part of assessment No 1029 Dunbar Road, in extent 0A 0R 25 0P, situated in Hatton, Ward No 5, Bazaar and Dunbar (within the U C limits of Hatton Dickoya), Ambagamuwa Korale, Uda Bulatgama Division, Kandy District, Central Province, surveyed and described as lot 1 in P P A 2,399, and presently claimed by The Dickoya Tea Co Ltd Agents George Steuart & Co, Ltd, P O Box 151, Colombo

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on May 16, 1957, at 11 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 9, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

All deeds and documents in support of their interest in the land and amount of computation asked for should be produced at the inquiry

The Kachcheri,
Kandy, April 1, 1957

V P A PERERA,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No LB 2208—J/LG/535/53

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Preliminary plan No A 1,568

Lot No	Name of Land	Description of Land	Name of Claimant	Extent		
				A	R	P
1	Panganwaladeniya	Paddy field	D J Liyanapathirana, D B Liyanapathirana, L P Sumanahamy, L P Gumarahamy, C Babunhamy and C Hinnappuhamy of Hettiyawala, Puhulwella, C Hinnahamy, C Andrayas, C Heenhamy and C Maryhamy of Yodakandiya, Tissa, and C Menikhamy of Ittadema	0	0	3 06
2	Do	Paddy field, contains part of a masonry well	D J Liyanapathirana, D B Liyanapathirana, L P Sumanahamy, L P Gumarahamy, C Babunhamy and C Hinnappuhamy of Hettiyawala, Puhulwella, C Hinnahamy, C Andrayas, C Heenhamy and C Maryhamy of Yodakandiya, Tissa, and C Menikhamy of Ittadema	0	0	0 69
3	Paranawatta	Garden (no cultivation) contains part of a masonry well	K Pedris of Hettiyawala	0	0	0 38
Total				0	0	4 13

The above mentioned lands are situated in Beddewatugoda Village, Gangaboda Pattuwa, Matara District

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matara Kachcheri, on May 20, 1957, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) under the hand of that person or any agent duly authorized as aforesaid on or before May 11, 1957, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Matara, March 30, 1957.

V RAMANATHAN,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No J 55H 395/LD 7550.

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose—acquisition of land for Kirama Maternity Home —

Description of the land to be acquired

Supplement No 3 to Final Village Plan No 216 Village—Welandagoda

Lot No	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
377	Alawatugodawattakella Alawatugodawatta	Garden contains 49 coconut trees 30-40 years, 16 coconut trees 2-5 years, 7 citrus trees 5-8 years, 2 arecanut trees 5-8 years, and a permanent building	D C Abeywickrama, Kongala, Hakmana	1	0	39 4
378	Do	Part of garden (no cultivation)	do	0	0	6 5
379	Do	do	do	0	0	4 6
Total				1	1	10 5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Kirama Rural Courts, on May 21, 1957, at 10 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 10, 1957, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Hambantota, March 18, 1957

E M D WICKRAMASINGHE,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No LA 3501 J/55 LG 246

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A	R P
Description of the lands to be acquired					
Preliminary plan No 4 1,475 Village—Irattakulama					
1	Ehelagahawatta, Tal gahawatta	Coconut garden contains a coconut tree over 30 years	Warnakulasuriya Alkandar Fernando of Iratta kulama, Madampe	0	0 8 1
2	Do	Coconut garden contains 5 coconut trees over 30 years	do	0	0 17 4
3	Do	Coconut garden contains a coconut tree over 30 years	Porutelage Ananthasia Fernando of Irattakulama, Madampe	0	0 4 3
4	Kohombagahawatta	Coconut garden contains 5 coconut trees over 30 years and a mee tree 1 year	Handun Pathirannehelage Podimona of Iratta kulama, Madampe	0	0 4 4
5	Do	Coconut garden contains 10 coconut trees over 30 years, 3 mango trees 15, 5 and 1 years respectively, 2 kitu trees 10 years, and 1 cadju tree 15 years	Rupasinghe Arachchige Sironona of Baralan kattuwa, Mundel	0	0 13 4
6	Do	Coconut garden contains 13 coconut trees over 30 years, 1 coconut tree 20 years, 1 coconut tree 5 years, and a mango tree 10 years	D H A Perera of Thalagam, Madampe	0	0 19 8
				Total	0 1 27 4

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Yagama Pattu V C Office, Madampe, on May 9, 1957, at 11 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before May 2, 1957, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Puttalam, March 27, 1957

D J F D LIYANAGE,
Assistant Government Agent

Notices under the Land Development Ordinance

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Vavuniya, will hold a Land Kachcheri under the Land Development Ordinance at 10 a m on May 7, 1957, at the Vavuniya Kachcheri, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below

2 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him

3 Enquiries with regard to this Land Kachcheri should be addressed to the Government Agent, Vavuniya

K V S KATHIRGAMANATHAN,
for Land Commissioner

Colombo, April 1, 1957

Lot No	Name of Permit Holder or Applicant	Extent	Particulars of Land to be dealt with	
			P P S	270
10	K V Subramaniam H/L	20	0	7
12	A K Shanmugam H/L	9	3	17
24	K Sivagnanam H/L	4	3	36
32	S Devasagayam H/L	10	0	29

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Vavuniya, will hold a Land Kachcheri under the Land Development Ordinance at 10 a m on May 7, 1957, at the Vavuniya Kachcheri, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below

2 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him

3 Enquiries with regard to this Land Kachcheri should be addressed to the Government Agent, Vavuniya

K V S. KATHIRGAMANATHAN,
for Land Commissioner

Colombo, April 1, 1957

Land Redemption Notices

LD/4793/LRO/APL 4952—J 54 L 244

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942

Now, therefore, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, February 20, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

Schedule

Preliminary plan No A 2,381 Village—Karahandungala (Part) Waid No 5 Karahandungala and Waid No 7 Soysakelle

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P
1	Gederagawakumbura <i>alias</i> Dalugahamula kumbura <i>alias</i> Gorakagahadeniya kumbura Part of assessment No 18	Paddy field	Mrs C L M Marikkar of Lankabarana Estate, Balangoda	0 0 7 2
2	Gederagawakumbura, part of assessment No 52	do	Mis A C M Ameer of 96, 5th Lane, Colombo 3, and Mrs O L Buran Deen of Lankabarana Estate, Balangoda	0 0 19 7
3	Do	do	do	0 0 8 7
4	Gederagawakumbura, parts of assessment Nos 52 and 54	Paddy field contains a masonry step	do	0 1 11 0
5	Puwakgollekumbura, part of assessment No 48	Paddy field	do	1 0 25 7
7	Do	do	do	0 1 25 7
Total				2 0 18

Miscellaneous Land Notices

LJ 1175

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs E M Punchi Banda, B M Dingiri Banda and K Ranhamy, the trustees of the Pushpadana Samithiya, Duulankadawala, have applied for a lease of about two acres of Crown land from lot 613 in F T P 11, situated at Duulankadawala, D R O's Division of Thaman kaduwa, Polonnaruwa District, for the construction of a Buddhist temple thereon. It reported that no temple is available in the village and that the nearest temple is situated about 5½ miles away.

2 The land applied for is available for the purpose. It is proposed to grant the application for lease, subject to the following conditions, amongst others —

- (a) Rent Rs 3 per annum;
- (b) The lessees shall, within three years from the commencement of the lease, erect on the land, to the satisfaction of the Government Agent, Polonnaruwa, an Awasaage 12' x 15', a Viharage 10' x 12' and a preaching hall 15' x 15' (hereinafter referred to as the temple);
- (c) The lessees shall select the resident priest with the approval of the high priest of the Nikaya to which he belongs;
- (d) The lessees shall use the land as a site for a Buddhist temple and for no other purpose;
- (e) The lessees shall, within six months from the date of completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee. In that event, the land will be leased to the Trustee or the Controlling Viharadhipathi as the case may be, for a term of 99 years.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, April 5, 1957 W W J MENDIS,
for Land Commissioner

LJ 1279

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs T C P Fernando of Matale and J E Gunasena of Mandandawela, the trustees of the Young Men's Buddhist Association, Matale, have applied for a lease of about 1½ acres of Crown land from lot 1 in P P A 1,843, situated in the village of Wariyapola, Matale District, for the construction of a building for use as their Headquarters, and a Childrens' Home.

2 The land applied for is available. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term 99 years,
- (b) Rent Rs 15 per annum,

(c) The lessees shall, within two years from the commencement of the lease, erect on the land to the satisfaction of the Government Agent, Matale, a building, costing not less than Rs 100,000 for use as their Headquarters and a Childrens' Home;

(d) The lessees shall use the land as a site for a building for use as their Headquarters and a Childrens' Home, and for no other purpose.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, April 5, 1957 W W J MENDIS,
for Land Commissioner

LJ 993

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs Amarasinghe Wasala Mudiyansele, Amarasinghe Bandara of 'Koskanuwe Walawwa', Haputalegama, Haputale, and Hithamy Mudiyansele Appuhamy of 'Rajagiri Medura', Idama, Haputalegama, Haputale, the trustees of the Sri Sadarthodaya, Tharuna Samithiya, Haputalegama, Haputale, have applied for a lease of about ¼ acre of Crown land from lot 309 in PP 1,583 (part of the Forest Department Arboretum) situated in Haputale Town, Mahapalata Korale, Udakanda Division, Badulla District, for the construction of a library, reading room, and a resting hall for Bhikkus. The Conservator of Forests has no objection to the excision of the land applied for from the Arboretum for the purpose.

2 The above society had been formed in 1945 to cater to the spiritual needs of the patients in the Haputale hospital in particular, and the public, in general. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term 30 years—with option of renewal for a further period of 30 years;
- (b) Rent Rs 2 per annum;
- (c) The lessees shall within five years from the commencement of the lease, erect a library, a reading room, and a resting hall for Bhikkus on the land to the satisfaction of the Government Agent, Badulla;
- (d) The lessees shall use the land as a site for a library, reading room, and resting hall for Bhikkus and for no other purpose.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, April 5, 1957 W W J MENDIS,
for Land Commissioner

LJ 1090

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF
THE CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that Madugeta Kumarage Abraham, Mapalagama Jalathge Cornelis, and Eliboda Gamage Karuna deasa, all of Madugeta, the trustees of the Madugeta Vihara Sadhaka Samitaya, have applied for a lease of about two acres of Crown land from lot 43 m.b V P 189, situated in the village of Madugeta, Hindum Pattu, Galle District, for the construction of a Buddhist temple thereon. It is reported that no temple is available in the vicinity and that the proposed temple will cater to the spiritual needs of about 60 Buddhist families. The nearest temple is situated about a mile away.

2 The land applied for is available. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

(a) Rent Re 1 per annum,

(b) The lessees shall within one year from the commencement of the lease, erect on the land to the satisfaction of the Government Agent, Galle, an Image House and an Awasa (hereinafter referred to as the "Buddhist temple").

(c) The lessees shall use the land as a site for a Buddhist temple, and for no other purpose.

(d) The lessees shall, within 6 months from the date of completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee. In that event, the land will be leased to the Trustee, or the Controlling Viharadhipath, as the case may be, for a term of 99 years.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks of the date hereof.

Colombo, April 5, 1957

W W J MENDIS,
for Land Commissioner

NOTICE

IT is hereby notified for general information that in view of the Public Holidays from April 13 to 20, 1957 (both days inclusive), the *Ceylon Government Gazette* for the third week of the month of April 1957, will not be published. The *Ceylon Government Gazette* for the fourth week of the month of April 1957, will be published on Friday, April 26, 1957, as usual.

Government Press,
Colombo, March 29, 1957

BERNARD de SILVA,
Government Printer